



## Sundram Fasteners Limited

Email: [investorshelpdesk@sfl.co.in](mailto:investorshelpdesk@sfl.co.in)

REGISTERED & CORPORATE OFFICE  
98-A, VII FLOOR  
DR. RADHAKRISHNAN SALAI,  
MYLAPORE, CHENNAI - 600 004, INDIA  
TELEPHONE : +91 - 44 - 28478500  
PAN : AAAC8779D  
CIN : L35999TN1962PLC004943  
WEBSITE : [www.sundram.com](http://www.sundram.com)

July 30, 2022

### **National Stock Exchange of India Limited**

*Scrip Code - SUNDRMFAST*

Exchange Plaza, 5<sup>th</sup> Floor,  
Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex  
Bandra (East)  
Mumbai - 400 051

By NEAPS / Digital Exchange

### **BSE Limited**

*Scrip Code - 500403*

Phiroze Jeejeebhoy Towers  
Dalal Street, Fort  
Mumbai - 400 001

By Listing Centre

Dear Sir / Madam,

### **Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 – Newspaper Publications on Un-audited Financial Results for the quarter ended June 30, 2022**

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 we enclose herewith a copy of the newspaper advertisements published in The Hindu, Business Line (English) and Makkal Kural (Tamil) dated July 30, 2022 (Saturday) with respect to the unaudited financial results for the quarter ended June 30, 2022 approved by the Board at its meeting held on Friday, July 29, 2022.

Thanking you,

Yours truly,

For SUNDRAM FASTENERS LIMITED

**G Anand Babu**

Manager – Finance & Company Secretary

# Jaishankar pushes for Chabahar port

No talks announced at SCO meet in Tashkent with Chinese, Pakistan and Taliban Foreign Ministers

SUHASINI HAIDAR  
NEW DELHI

India welcomed the expansion of the Shanghai Cooperation Organisation (SCO) to include Iran next year, as External Affairs Minister S. Jaishankar shared a table with Foreign Ministers of China Wang Yi, Pakistan Bilawal Bhutto, Russia Sergey Lavrov and central Asian countries at the ministerial meeting in Tashkent on Friday.

While India pushed for Chabahar port to be a conduit for trade to central Asia, Pakistan's Foreign Minister promoted the China-Pakistan Economic Corridor for trans-regional trade, including in a meeting with Taliban-appointed Acting Foreign Minister Amir Khan Muttaqi.

Mr. Jaishankar held bilat-



External Affairs Minister S. Jaishankar (left) during the SCO Foreign Ministers' meeting, in Tashkent. •PTI

eral talks with his counterparts from Kazakhstan, Kyrgyzstan, Tajikistan and Uzbekistan, but no meetings with Mr. Bhutto, Mr. Wang or Mr. Muttaqi, who was also in Tashkent for a special SCO reach out, were announced. Although the MEA release made no mention of it, the Russian embassy in Delhi tweeted that Mr. Jaishankar

also held talks with Russian Foreign Minister Mr. Lavrov while in Tashkent, where it said they discussed bilateral ties.

**Help to Afghanistan**  
Mr. Jaishankar highlighted India's assistance to Afghanistan at the meeting. "Reiterated India's position on Afghanistan and highlighted

our humanitarian support: wheat, medicines, vaccines and clothing," Mr. Jaishankar said after the meetings, adding that he had underlined the potential for Iran's Chabahar for the "SCO's economic future".

The External Affairs Minister said he had also raised the problems of the energy crisis and food crisis arising from the "Ukraine conflict", making no mention of Russia's role in the conflict, as well as from the COVID pandemic.

"[The] response required includes resilient and diversified supply chains as well as reformed multilateralism," Mr. Jaishankar said, adding that "zero tolerance" for terrorism was a must.

The External Affairs Minister also called on Uzbekistan President Shavkat Mirzi-

yoyev along with the other Ministers, where he was seated next to Mr. Bhutto at the round table.

He said India, which would take over the SCO Presidency next year, would "give the fullest support for the success of the Samarkand Summit", indicating Prime Minister Narendra Modi would attend the summit on September 15-16. If all the SCO leaders attend the summit in person, it will be the first time Mr. Modi will come face to face with Chinese President Xi Jinping, as well as Pakistan Prime Minister Shehbaz Sharif.

Meeting SCO Secretary General, senior Chinese diplomat Zhang Ming, Mr. Jaishankar said India's Presidency next year would give SCO cooperation a "renewed thrust".

# Guns fall silent, Kashmir's no-go zones woo tourists

The administration eases homestays registration process

PEERZADA ASHIQ  
SRINAGAR

With guns and cannons falling silent since India and Pakistan agreed to a ceasefire in February 2020, villages closer to the Line of Control (LoC) are opening up for tourists visiting Kashmir. These villages were out-of-bounds for outsiders for almost three decades as their physical proximity to the LoC made them virtual battlefields.

A group of 40 people, including women and children, became the first outsiders to visit the border village of Machil in Kupwara district in north Kashmir from July 16-17. In the past, Machil was known for being shelling-prone. Just four months before India and Pakistan agreed to abide by the 2002 ceasefire agreement, one civilian was killed and eight others were injured in shelling in the Machil sector on October 31, 2019.

In the 'silence' that has

## SPECIAL

come with the ceasefire, a new reality is emerging from these once no-go zones of the Kashmir valley. "Machil has jaw-dropping meadows and ethereal pastures. It is surrounded by the mighty Nuwan mountain range. We were able to visit Malik mohalla, a tiny hamlet located on the sensitive LoC. Villagers narrated the local stories and incidents," Farah Zaidi Ali, co-founder of the Kashmir Off Road (KOR), the organisation behind the trip, told *The Hindu*.

Besides Machil, the KOR also organised trips to Kupwara's Tutmar Gali and Teetwal, both near the LoC with



New vistas: The administration has identified 35 new tourist destinations along the border. •SPECIAL ARRANGEMENT

Pakistan Occupied Kashmir (PoK) visible on the other side. Both the places are in the crosshairs of heavy artillery of Pakistani Army and ceasefire violations in the past had resulted in prolonged skirmishes.

For locals, tourists visiting these valleys that were home to only armed infiltrators or soldiers, is a dream come true. "We are happy to receive guests. We are hopeful of eco-friendly tourism also picking up in the area," Adil Wani, a resident of Machil, said. Wani's house was among four homes where visitors stayed for the night in Machil. Most houses have underground bunkers too because of the past experience.

Aijaz Ahmad from Teetwal, said the construction of the Sharda temple by Kashmiri Pandits and a gurdwara in Teetwal will help boost tourism. "We want tourists to pick up and for people to stay in our homes. It will help develop the place too," Mr. Ahmad said. Ms. Ali is advocating for more such valleys to be opened up for experiential holidays. "Homestay provides an authentic experience and

feel of the place. Home-cooked meals only add to the experience. These less frequented and sparsely populated areas offer solitude, which in today's world is high on demand," Ms. Ali said.

Buoyed by increasing footfall of tourists to Kashmir, the J&K government has identified 35 new destinations in the Valley, including Gurez and Tulail villages in Bandipora, besides Teetwal and Keran. According to the J&K Tourism department, 50,000 rooms will be added in Kashmir through the homestay initiative at 75 new locations across the Union Territory. "The department has eased the registration process for homestays," Sarhad Hafeez, Secretary, J&K Tourism, said. At present only 800 homestays are registered with the department. Both homestays and tented accommodations are being promoted in the Valley. Officials said tented colonies will be made functional at 30 new locations. "Seventy five offbeat destinations are being developed with proper infrastructure and requisite facilities," Mr. Hafeez said.

## IN BRIEF



### Army Chief Gen. Pande begins Bhutan visit

NEW DELHI  
Chief of Army Staff Gen. Manoj Pande on Friday began a two-day visit to Bhutan amid China's persistent attempts to enhance infrastructure in the Doklam plateau. The Indian Army said Gen. Pande is scheduled to meet King Jigme Khesar Namgyel Wangchuck and Jigme Singye Wangchuck. •PTI

### India tops in requests to block journalists: Twitter

NEW DELHI  
India made the highest number of legal demands globally to remove content posted by verified journalists and news outlets on Twitter during July-December 2021, Twitter said. In its latest transparency report, Twitter said India was only behind the U.S. in seeking Twitter account details, accounting for 19% of requests. •PTI

### Partha Pratim Mazumdar Assam NRC coordinator

GUWAHATI  
Assam's National Register of Citizens (NRC) will have a new State Coordinator from August 1. IAS officer Partha Pratim Mazumdar is the third State Coordinator for NRC. A notification said Mr. Mazumdar would be the State Coordinator for the NRC and the in-charge of the NRC Directorate.

# I'm a victim of conspiracy: Partha

Ex-Minister questions timing of Trinamool move to strip him of all posts

SHIV SAHAY SINGH  
KOLKATA

A day after he was relieved of his ministerial and party responsibilities, former Trinamool Congress heavyweight Partha Chatterjee on Friday said that he was a victim of a conspiracy.

Mr. Chatterjee, who remains in the custody of the Enforcement Directorate (ED), made these remarks while being taken to the ESI Hospital at Joka for a check-up. The former West Bengal Industry and Commerce Minister and Trinamool secretary general also questioned the timing of the party's decision to strip him of all responsibilities. "The timing was not right. It may in-



**Crying foul:** Former Minister Partha Chatterjee being taken to Joka ESI hospital for medical check-up. •DEBASISH BHADURI

fluence an impartial investigation," he told mediapersons.

Asked whether the decision of Chief Minister Mamata Banerjee to remove him from all positions was cor-

rect, he said "time will tell". Mr. Chatterjee was arrested by the ED on July 23 after the agency recovered huge cash from the residence of Arpita Mukherjee, one of his associates. Cash valued at

more than ₹50 crore and several kilograms of gold have been recovered. The ED was looking into money laundering in connection with School Service Commission (SSC) recruitment scam. The ED officials on Friday continued with their raids. The former Minister and his aide will remain in ED custody till August 3.

The Trinamool leadership also reacted to Mr. Chatterjee's remarks. "Yesterday evening, the government and the party let their decisions be known... It is generally expected that if someone is a victim of conspiracy, he will protest right from the beginning," Trinamool spokesperson Kunal Ghosh said.

**राष्ट्रीय मत्स्यिकी विकास बोर्ड**  
**National Fisheries Development Board**  
मत्स्यपालन विभाग/Department of Fisheries  
संयुक्त विभाग/Ministry of Fisheries, Animal Husbandry & Dairying  
संयुक्त विभाग / Government of India

संयुक्त संख्या-235, पी.सी.ए.आर. एक्सप्रेसवे, डबल-एन.सी.पी.ए.पी.ए. ए. इलाहाबाद-500052  
Pillar No: 235, PVNR Expressway, SVNPA Post, Hyderabad-500 052  
फोन/ Phone No. 040-24000201; फैक्स/ Fax No: 040-2401 5568; ईमेल/ Mail: info.nfdb@nic.in

NFDB/Div-3/ Empanelment of certifying Body/2022-23 Dated: 30-7-2022

**NOTIFICATION**

The National Fisheries Development Board (NFDB) being a nodal agency to implement Central Sector component of PMMSY scheme on "Certification, Accreditation, Traceability and Labelling in Fisheries" invites applications from NABCB accredited Certifying Bodies to take up Certification of Fish Hatchery/Fish Farms/Brood banks/Feed Mills situated in selected States. For further information, please visit [www.nfdb.gov.in](http://www.nfdb.gov.in)

Sd/-  
**Executive Director (Technical)**

राजस्थान सरकार  
**कार्यालय अधीक्षक पी.बी.एम. सम्बद्ध चिकित्सालय वर्ग, बीकानेर**  
Ph.: 0151-2226304; Fax: 0151-2528814, E-mail: supdt.rajasthan.gov.in  
क्रमांक: ए.जी.एच./लिखा(क्र.)/2022/21200 दिनांक: 22.07.2022

**ई-बोली आमंत्रण सूचना (E-NIB No. 05/2022-23)**

पी.बी.एम. चिकित्सालय के अधीन मुख्यमंत्री नि:शुल्क दवा वितरण केन्द्रों व सब स्टोर I & II में 101 कार्य विन्दुओं पर प्रातः दवा पकौयो को ऑनलाईन करवाने का कार्य ऑन बिसिस आधार पर पूर्ण माह करवये जाने हेतु आमंत्रित निविदा (दोहरी बिड पद्धति) में इच्छुक बोलीदाता दिनांक 01.08.2022 से 22.08.2022 सयं 05:00 बजे तक निविदा डाउनलोड/अपलोड कर सकते हैं। बोली आमंत्रण सूचना को महत्वपूर्ण शर्तें व पूर्ण विवरण <http://eproc.rajasthan.gov.in> तथा <http://sppp.rajasthan.gov.in> पर देखी जा सकती है। ई-बोली को अनुमति प्राप्त 2 करोड़ है।  
UBN NO.: MCB2223SLRC00147

(डॉ. पी.के. सेनी) अधीक्षक  
पी.बी.एम. सम्बद्ध चिकित्सालय वर्ग,  
बीकानेर

डीआईपीआर/सी/9906/2022

SOUTHERN RAILWAY				
WORKS BRANCH		MADURAI DIVISION.		
TENDER NOTICE NO. MDU-W-13-2022 dated 27.07.2022				
e - tenders are invited for the following works by the Divisional Railway Manager / works / Southern Railway/ Madurai. Tender closing date for Item No.1 to 14 on 22.08.2022 at 14.00 hrs..				
Sl. No.	Name of Work	App. Value: Rs. In lakhs	EMD Rs.	Period of completion
1.	Tirunelveli Junction:- Proposed Through Rail Renewal (Secondary) for a length of 7.082 Kms on various loop lines and 2.073 km on pit line in Tirunelveli yard in Tirunelveli Permanent way section.	310.44	305200	10 months
2.	Senior Divisional Engineer / Central / Madurai Jurisdiction : Through Rail Renewal(Secondary) for a total length of 2.883kms on loop lines of various station yards in BG & MG/ Madurai and Manamadurai Permanent way sections and Through Sleeper Renewal(Secondary) at Kudal Nagar yard loop line for a length of 1.007 kms in BG/ Madurai Permanent way section	51.09	102200	9 months
3.	Assistant Divisional Engineer / Tirunelveli & Sengottai Sub division:- Proposed Ancillary work for deep screening of existing track ballast by ballast cleaning machine at isolated locations between Km:- 78/0-100/350 in between stations Kilakadaiyam - Tenkasi for a length of 23.650 km including 68 nos of points & crossing at various station yards & Manual deep screening of platform lines at isolated locations for a length of 3.200 km in Sengottai permanent way section and Proposed Ancillary work for deep screening of existing track ballast by ballast cleaning machine at isolated locations between km:-29.700 to 78.000 for a total length of 42.550 kms including 7 sets of Points & Crossings & manual deep screening at isolated locations of 5.750 kms in between stations Tirunelveli-Kilakadaiyam in Tirunelveli Permanent way section."	196.62	248300	6 months
4.	Tiruchirappalli - Manamadurai - Rameswaram section : (1), Through Fittings Renewal in PSC sleepers between Km:- 489.500 to 505.700, 511.500 to 554.700 for a length of 59.400 kms in between stations Kottaiyur-Manamadurai in Sivaganga Permanent way section. (2), Through Rail Renewal (Secondary) at IOH pit line in Rameswaram yard for a length of 1.250 kms in Mandapam Permanent way section. (3), Through Rail Renewal (Primary) from Km:- 655.000 to 657.500 for a length of 2.500Kms over Pamban Viaduct in Mandapam Permanent way section"	218.30	259200	9 months
5.	Madurai Division: Proposed Collection and supply of 50mm machine crushed stone ballast at VIRUDUNAGAR DEPOT including loading into Railway wagons, unloading and spreading in connection with various track renewal works in Virudunagar & Sivakasi Permanent way sections.	84.32	168600	6 months
6.	Construction of boundary wall in vulnerable locations for a length of 3350m in Assistant Divisional Engineer/ South & Tirunelveli Sub-Division. (Balance Left over Work)	187.93	244000	6 months
7.	Assistant Divisional Engineer/Karaikkudi sub-division- (a), Mandapam - Reconstruction of Type II Qrs - 16 units in lieu of Qrs. No. 18/A-D, 19/A-D, 20/A-D & 21/A-D (b), Rameswaram- Reconstruction of Type II Qrs 12 units in lieu of Qrs. No. 19/A-D, 31/A-D and 32/A-D.	349.99	325000	12 months
8.	Courtallam Station - Providing House Keeping & Hospitality services for Officers' Rest Houses / Holiday Home (Open line HH 8 suites & ICF HH 8 suites) for a period of 2 years.	9.41	18800	24 months
9.	"(1), Assistant Divisional Engineer / Dindigul Sub Division Jurisdiction: - Through Rail Renewal (Secondary) for a total length of 3.904 kms on loop lines of various station yards in Dindigul & Palani Permanent way sections. (2), Dindigul - Pollachchi section : Proposed Through Rail Renewal (Secondary) for a length of 2.170 Kms including deep screening work on loop lines of Road No.3 at Pushpattur, Maivadi Road and Udumalaipettai stations in Palani Permanent way section. (3), Dindigul - Pollachchi section : Proposed manual deep screening of track ballast in loop lines for a length of 4.016 km on loop lines of various station yards in Palani Permanent way section."	112.93	206500	9 months
10.	Karaikkudi — Reconstruction of Type II Quarters — 8 units in lieu of quarters. No.13,21,40,41/A-B, 56 & 68/A-B and Type III — 8 units in lieu of quarters No.33/A-B & 38/A-F	173.11	236600	12 months
11.	Divisional Engineer/Central/Madurai jurisdiction — Construction of boundary wall at vulnerable locations (Madurai station, Madurai — Vadipatti — Kodaikkandal road sections) for a length of 2100m	125.51	212800	9 months
12.	Tenkasi - Kollam Section:- Supply , installation and commissioning of gauge face lubricators on curves (Hydraulic type) complete system as per RDSO technical specification, 25 Numbers in between stations Bhagavathipuram and Punalur in Senior Section Engineer / Permanent way / Sengottai & Punalur sections.	174.81	237400	6 months
13.	Bhagavathipuram-Edamann: Left over passenger amenities work such as PF fence wall, circulating area wall, widening of steps, Hand rail for pwd and left over concrete in platforms.	125.60	212800	6 months
14.	Milavittan — Improvements to freight train examination facilities. (Items 14 only)	560.09	430100	8 months

Further details are available in detail on website <https://www.ireps.gov.in>. The tenderer(s)/Contractor(s) to apply for e-tender for works in Madurai Division, need to get enrolled in the e-tender portal [www.ireps.gov.in](http://www.ireps.gov.in) and only online tenders will be accepted. It is the responsibility of the tenderer to check any Corrigendum issued for any correction or modifications uploaded subsequently in the website, the same shall be taken into account while submitting Tender.  
**Divisional Railway Manager (works) Southern Railway, Madurai**  
Follow us on: [twitter.com/GMSRailway](https://twitter.com/GMSRailway)

**Sundram Fasteners Limited**  
CIN: L35999TN1962PLC004943

Registered & Corporate Office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004  
Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510  
Email: investorshelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

**STATEMENT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2022** (₹ in Crores)

Sl. No.	Particulars	Standalone			Consolidated		
		Quarter ended		Year ended	Quarter ended		Year ended
		30.06.2022	30.06.2021	31.03.2022	30.06.2022	30.06.2021	31.03.2022
		(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)		
1	Total Revenue from Operations	1,239.64	938.81	4,172.57	1,410.12	4,902.06	
2	Net Profit for the period (before tax and exceptional items)	171.09	151.13	585.96	179.57	621.22	
3	Net Profit for the period (before tax after exceptional items)	171.09	151.13	555.96	179.57	621.22	
4	Net Profit for the period (after tax)	130.11	112.55	407.46	138.03	461.83	
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	130.86	115.68	419.21	136.96	486.34	
6	Equity Share Capital (Face Value of Re 1/- each fully paid up)	21.01	21.01	21.01	21.01	21.01	
7	Earnings Per Share (EPS) (for continuing and discontinued operations) (Face value of Re 1/- each) (not annualised) (in Rs.)						
	(a) Basic	6.19	5.36	19.39*	6.47	21.74*	
	(b) Diluted	6.19	5.36	19.39*	6.47	21.74*	

\* Annualised

Notes:  
1 The above is an extract of the detailed format of the standalone and consolidated financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites, [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) and on the Company's website [www.sundram.com](http://www.sundram.com).  
2 The Statutory Auditors have carried out a limited review for the quarter ended June 30, 2022 and have issued an unmodified report thereon.

**For Sundram Fasteners Limited**  
Sd/-  
**Chairman**

Place : Chennai  
Date : July 29, 2022

# Carlyle Group, Advent to invest ₹8,900 crore for 20% stake in YES Bank



₹5,100 crore will be raised through shares, ₹3,800 crore via share warrants

**OUR BUREAU**  
Mumbai, July 29

YES Bank will raise ₹8,900 crore from global private equity investors, Carlyle Group and Advent International, for a cumulative stake of up to 20 per cent in the bank.

Of the proposed preferen-

tial issue, ₹5,100 crore will be raised through shares and ₹3,800 crore via share warrants.

**EGM on August 24**

The capital raise is subject to approval of the bank's shareholders at an EGM, scheduled for August 24. "The cap-

ital-raise will further bolster the capital adequacy of YES Bank, and aid the medium-to long-term sustainable growth objectives.

"Once approved, this would be one of the largest private capital raises by an Indian Private Sector Bank," said the lender in a release.

The bank will continue to drive sustained growth, scale its franchise, and focus on investing in its people and

leadership team, said MD and CEO Prashant Kumar.

**Stressed loans**

The fund-raise proposal comes at a time when YES Bank is looking to sell a block of stressed loans worth ₹48,000 crore to an ARC.

The asset sale, expected to be completed by August, is seen helping clear the lender's asset quality stress, making it more attractive to

investors. YES Bank plans to issue 370 crore shares at ₹13.78 per share, and 257 crore convertible warrants at ₹14.82 per warrant.

Half of each will be issued to CA Basque Investments, part of the Carlyle Group, and Verventa Holdings, one of the funds advised and managed by Advent International.

The entities will initially acquire 5.9 per cent stake

each post the share issue, which will eventually rise to 10 per cent after the conversion of share warrants into shares.

"Equity for the transaction will come primarily from Carlyle Asia Partners (CAP) V, a \$6.6-billion investment fund," said the Carlyle Group in a release, adding that it will support YES Bank in growing its retail and transaction banking and digital

payments platforms. While the Carlyle Group has investments in several Indian entities such as SBI Life, HDFC Ltd, PNB Housing Finance, SBI Card and India Infoline, YES Bank will be Advent International's first investment in an Indian financial entity.

Both investors will have one nominee on the board of YES Bank post the share issue.

## Rupee makes biggest single day gain of 50 paise in 2022

**OUR BUREAU**  
Mumbai, July 29

The rupee posted its biggest single day gain in 2022 so far, appreciating 50 paise against the dollar, buoyed by a weaker greenback even as indications emerged the US Fed may go slow on rate hikes due to the US economy contracting for the second consecutive quarter.

The Indian unit (INR), which opened about 23 paise stronger,

closed at 79.2550 per dollar (USD), against the previous close of 79.76. Intraday, INR touched a high and low of 79.17 and 79.53 (also the opening price), respectively.

Overall, the rupee has appreciated 60 paise vis-a-vis last Friday's close of 79.8550, with most of the gains coming in today.

Forex market traders said once the rupee appreciated to the 79.36 level from the opening level, exporters started bringing in dollars so as not to lose out on exchange rate gains.

**RBI sells dollars**

The RBI, too, is believed to have been active in both the spot and futures market, selling dollars. This steered the rupee towards

79.25. The rupee last closed at this level on July 15.

Anindya Banerjee, Vice-President, Kotak Securities, said: "USDINR spot closed 50 paise lower at 79.25, thanks to massive long liquidation post back-to-back GDP contraction in US.

"Over the next week, further liquidation can be seen, but we expect the pair to find strong support near 78.80/90 levels on spot. Range can be between 78.80 and 79.65 on spot."

In a speech delivered last Friday, Reserve Bank of India Governor Shaktikanta Das, underscored that by eschewing sudden and volatile shifts, the RBI has ensured that expectations remain anchored and the forex market functions in a stable and liquid manner.

"We will continue to engage with the forex market and ensure that the rupee finds its level in line with its fundamentals.

"I would like to reiterate that we have no particular level of the rupee in mind, but we would like to ensure its orderly evolution and we have zero tolerance for volatile and bumpy movements," he said.



## HERITAGE FOODS LIMITED

CIN: L15209TG1992PLC014332

Regd. Office: 6-3-541/C, Adj. to NIMS, Punjagutta, Hyderabad - 500 082.

www.heritagefoods.in - Tel: 040 - 23391221/23391222 Fax: 23318090, Email- hfl@heritagefoods.in

### EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 JUNE 2022

(Amount in millions of ₹ unless otherwise stated)

Particulars	CONSOLIDATED				STANDALONE			
	Quarter Ended		Year Ended		Quarter Ended		Year Ended	
	30.06.2022 (Unaudited)	31.03.2022 (Audited)	30.06.2021 (Unaudited)	31.03.2022 (Audited)	30.06.2022 (Unaudited)	31.03.2022 (Audited)	30.06.2021 (Unaudited)	31.03.2022 (Audited)
Total income from operations (net)	8235.66	6983.58	6508.95	26925.51	8174.65	6898.79	6405.57	26532.35
Net Profit/ (Loss) for the period (before tax and exceptional items)	105.65	175.51	406.45	1394.47	133.65	195.58	404.99	1444.00
Net Profit/ (Loss) for the period before tax (after exceptional items)	105.65	175.51	406.45	1303.07	133.65	195.58	404.99	1352.60
Net Profit/ (Loss) for the period (after tax and exceptional items)	72.76	124.08	302.62	960.86	98.44	144.63	304.99	1015.34
Total Comprehensive income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and other comprehensive income (after tax))	72.68	126.66	301.62	960.40	98.36	147.53	303.99	1015.21
Equity Share Capital	231.99	231.99	231.99	231.99	231.99	231.99	231.99	231.99
Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of Previous year)				6,343.51				6,372.87
Earning per share (of Rs.5/-each) for continuing operations								
Basic : (Rs.)	1.57	2.73	6.53	20.81	2.12	3.12	6.57	21.88
Diluted : (Rs.)	1.57	2.73	6.53	20.81	2.12	3.12	6.57	21.88
Earning per share (of Rs.5/-each) for discontinued operations								
Basic : (Rs.)	-	-	-	-	-	-	-	-
Diluted : (Rs.)	-	-	-	-	-	-	-	-
Earning per share (of Rs.5/-each) (for continuing and discontinued operations)								
Basic : (Rs.)	1.57	2.73	6.53	20.81	2.12	3.12	6.57	21.88
Diluted : (Rs.)	1.57	2.73	6.53	20.81	2.12	3.12	6.57	21.88

**Notes :**

- The unaudited financial results for the quarter ended 30 June 2022 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at their meetings held on 29 July 2022.
- The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results is available on the Stock exchange website, www.nseindia.com and www.bseindia.com, and on the Company's website, www.heritagefoods.in

Date : 29 July 2022  
Place : Hyderabad

For and on behalf of the Board of Directors  
Sd/-  
**N. BHUVANESWARI**  
Vice Chairperson and Managing Director  
DIN: 00003741



## Sundram Fasteners Limited

CIN: L35999TN1962PLC004943

Registered & Corporate Office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004

Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510

Email: investorshelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

### STATEMENT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2022

(₹ in Crores)

Sl. No.	Particulars	Standalone			Consolidated		
		Quarter ended		Year ended	Quarter ended		Year ended
		30.06.2022 (Unaudited)	30.06.2021 (Audited)	31.03.2022 (Audited)	30.06.2022 (Unaudited)	30.06.2021 (Audited)	31.03.2022 (Audited)
1	Total Revenue from Operations	1,239.64	938.81	4,172.57	1,410.12	1,112.43	4,902.06
2	Net Profit for the period (before tax and exceptional items)	171.09	151.13	585.96	179.57	163.22	621.22
3	Net Profit for the period (before tax after exceptional items)	171.09	151.13	555.96	179.57	163.22	621.22
4	Net Profit for the period (after tax)	130.11	112.55	407.46	138.03	120.49	461.83
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	130.86	115.68	419.21	136.96	129.98	486.34
6	Equity Share Capital (Face Value of Re 1/- each fully paid up)	21.01	21.01	21.01	21.01	21.01	21.01
7	Earnings Per Share (EPS) (for continuing and discontinued operations) (Face value of Re 1/- each) (not annualised) (in Rs.)						
	(a) Basic	6.19	5.36	19.39*	6.47	5.69	21.74*
	(b) Diluted	6.19	5.36	19.39*	6.47	5.69	21.74*

\* Annualised

- Notes:**
- The above is an extract of the detailed format of the standalone and consolidated financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.sundram.com.
  - The Statutory Auditors have carried out a limited review for the quarter ended June 30, 2022 and have issued an unmodified report thereon.

Place : Chennai  
Date : July 29, 2022

For Sundram Fasteners Limited  
Sd/-  
**Chairman**



## CHOLAMANDALAM INVESTMENT AND FINANCE COMPANY LIMITED

CIN: L65993TN1978PLC007576

Regd. Office: 'Dare House', No.2, N.S.C. Bose Road, Parrys, Chennai 600 001.

Tel: 044 40907172; Fax: 044 25346464. Email: investors@chola.murugappa.com; Website: www.cholamandalam.com

### EXTRACT OF THE DETAILED FORMAT OF STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2022

Sl. No.	Particulars	Standalone			
		Quarter ended		Year ended	
		30.06.2022 Un-audited	31.03.2022 Audited	30.06.2021 Un-audited	31.03.2022 Audited
		1	2	3	4
1.	Total income from operations	2,77,093	2,63,175	2,47,821	10,13,877
2.	Net Profit for the period before Tax	76,173	92,942	44,073	2,89,094
3.	Net Profit for the period after Tax	56,566	68,958	32,680	2,14,671
4.	Total Comprehensive Income for the period (Comprising Profit for the period after tax and Other Comprehensive Income after tax)	59,131	73,090	32,075	2,26,795
5.	Equity Share Capital	16,437	16,428	16,412	16,428
6.	Reserves (excluding Revaluation Reserves, securities premium account and capital redemption reserve)	9,22,029	8,62,148	6,81,884	8,62,148
7.	Securities premium account	2,89,835	2,88,892	2,87,092	2,88,892
8.	Capital Redemption reserve	3,300	3,300	3,300	3,300
9.	Network	12,31,601	11,70,768	9,88,688	11,70,768
10.	Outstanding Debt	73,92,903	69,17,350	63,19,715	69,17,350
11.	Outstanding Redeemable preference shares	Nil	Nil	Nil	Nil
12.	Debt Redemption reserve	Not applicable	Not applicable	Not applicable	Not applicable
13.	Debt Equity Ratio	6.00	5.91	6.39	5.91
14.	Earnings per Share (EPS) - not annualised (of ₹2 each)				
	a) Basic	6.89	8.40	3.98	26.16
	b) Diluted	6.88	8.38	3.98	26.11

Note: Interest Service Coverage Ratio and Debt Service Coverage ratio not applicable as the Company is a NBFC.

Sl. No.	Particulars	Consolidated			
		Quarter ended		Year ended	
		30.06.2022 Un-audited	31.03.2022 Audited	30.06.2021 Un-audited	31.03.2022 Audited
		1	2	3	4
1.	Total income from operations	2,79,591	2,65,663	2,49,311	10,23,181
2.	Net Profit for the period before Tax	75,876	92,745	44,324	2,90,222
3.	Net Profit for the period after Tax	56,201	68,674	32,855	74,871
4.	Total Comprehensive Income for the period (Comprising Profit for the period after tax and Other Comprehensive Income after tax)	58,037	73,246	32,658	2,28,978
5.	Equity Share Capital	16,437	16,428	16,412	16,428
6.	Reserves (excluding Revaluation Reserves, securities premium account and capital redemption reserve)	9,27,068	8,68,280	6,86,416	8,68,280
7.	Securities premium account	2,89,835	2,88,892	2,87,092	2,88,892
8.	Capital Redemption reserve	3,300	3,300	3,300	3,300
9.	Network	12,36,640	11,76,900	9,93,220	11,76,900
10.	Outstanding Debt	73,88,959	69,17,350	63,16,565	69,17,350
11.	Outstanding Redeemable preference shares	Nil	Nil	Nil	Nil
12.	Debt Redemption reserve	Not applicable	Not applicable	Not applicable	Not applicable
13.	Debt Equity Ratio	5.98	5.88	6.36	5.88
14.	Earnings per Share (EPS) - not annualised (of ₹2 each)				
	a) Basic	6.84	8.36	4.01	26.24
	b) Diluted	6.83	8.35	4.00	26.19

Note: Interest Service Coverage Ratio and Debt Service Coverage ratio not applicable as the Holding Company is a NBFC

Note: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone and Consolidated Financial Results for the quarter ended June 30, 2022 is available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and also on the Company's website www.cholamandalam.com.

Place : Chennai  
Date : July 29, 2022

On behalf of the Board of Directors  
**Vellayan Subbiah**  
Chairman

